

க.பொ.த (உ.தர)ப் பரீட்சை - 2021 (2022)

**24 - அளவையியலும் விஞ்ஞான முறையும்
புள்ளித்திட்டம்**

வினாத்தாள் I

50 x 1

50 புள்ளிகள்

வினாத்தாள் II

100 புள்ளிகள்

இதில் மூன்று பகுதிகள் உண்டு பகுதி I, கட்டாயமானது. பகுதி II, பகுதி III ஆகியவற்றிலிருந்து குறைந்தது இரண்டு வினாக்கள் வீதம் தெரிவு செய்து ஜந்து வினாக்களுக்கு விடையளிக்குக.

பகுதி I

வினா இலக்கம் 1

10×2

= 20 புள்ளிகள்

பகுதி II

வினா இலக்கம் 2

- | | | |
|-----|-----|--------------|
| (அ) | i. | 02 புள்ளிகள் |
| | ii. | 02 புள்ளிகள் |

- | | | |
|-----|----|--------------|
| (ஆ) | i. | 04 புள்ளிகள் |
| (இ) | i. | 02 புள்ளிகள் |

- | | | |
|-----|----|--------------|
| (ஈ) | i. | 02 புள்ளிகள் |
| (ஊ) | i. | 02 புள்ளிகள் |

வினா இலக்கம் 3

- | | | |
|-----|-----|--------------|
| (அ) | i. | 03 புள்ளிகள் |
| | ii. | 03 புள்ளிகள் |

- | | | |
|-----|----|--------------|
| (ஆ) | i. | 04 புள்ளிகள் |
| (இ) | i. | 03 புள்ளிகள் |

- | | | |
|--|-----|--------------|
| | ii. | 03 புள்ளிகள் |
|--|-----|--------------|

வினா இலக்கம் 4

- | | | |
|-----|-----|--------------|
| (அ) | i. | 02 புள்ளிகள் |
| | ii. | 02 புள்ளிகள் |

- | | | |
|-----|----|--------------|
| (ஆ) | i. | 04 புள்ளிகள் |
| (இ) | i. | 04 புள்ளிகள் |

- | | | |
|-----|----|--------------|
| (ஈ) | i. | 04 புள்ளிகள் |
|-----|----|--------------|

வினா இலக்கம் 5

- | | | |
|-----|-----|--------------|
| (அ) | i. | 04 புள்ளிகள் |
| | ii. | 04 புள்ளிகள் |

- | | | |
|-----|-----|--------------|
| (ஆ) | i. | 02 புள்ளிகள் |
| | ii. | 02 புள்ளிகள் |

- | | | |
|-----|-----|--------------|
| (இ) | i. | 02 புள்ளிகள் |
| | ii. | 02 புள்ளிகள் |

வினா இலக்கம் 6

- | | | |
|-----|-----|--------------|
| (அ) | i. | 03 புள்ளிகள் |
| | ii. | 03 புள்ளிகள் |

- | | | |
|--|------|--------------|
| | iii. | 03 புள்ளிகள் |
|--|------|--------------|

- | | | |
|-----|-----|--------------|
| (ஆ) | i. | 04 புள்ளிகள் |
| | ii. | 03 புள்ளிகள் |

} 16 புள்ளிகள்

} 16 புள்ளிகள்

} 16 புள்ளிகள்

பகுதி III

வினா இலக்கம் 7	(அ) i. 04 புள்ளிகள் ii. 02 புள்ளிகள் iii. 04 புள்ளிகள் iv. 04 புள்ளிகள் v. 02 புள்ளிகள்	}	16 புள்ளிகள்
வினா இலக்கம் 8	(அ) 08 புள்ளிகள் (ஆ) i. 02 புள்ளிகள் ii. 02 புள்ளிகள் iii. 02 புள்ளிகள் iv. 02 புள்ளிகள்	}	16 புள்ளிகள்
வினா இலக்கம் 9	(அ) 08 புள்ளிகள் (ஆ) 08 புள்ளிகள்	}	16 புள்ளிகள்
வினா இலக்கம் 10	(அ) 08 புள்ளிகள் (ஆ) i. 02 புள்ளிகள் ii. 02 புள்ளிகள் (இ) 04 புள்ளிகள்		
வினா இலக்கம் 11	(அ) 04 புள்ளிகள் (ஆ) 06 புள்ளிகள் (இ) 06 புள்ளிகள்	}	16 புள்ளிகள்

வினாத்தாள் II இன் இறுதிப் புள்ளி = 100

இறுதிப் புள்ளி கணித்தல் - பத்திரம் I = 50 புள்ளிகள்

பத்திரம் II = 100 புள்ளிகள்

$$= 50 + \left[\frac{100}{2} \right] = 100 \text{ புள்ளிகள்}$$

விடைத்தாள்களுக்குப் புள்ளியிடல் - பொது நுட்ப முறைகள்

விடைத்தாள்களுக்குப் புள்ளியிடும் போதும், புள்ளிப்பட்டியலில் புள்ளிகளைப் பதியும் போதும் ஒர் அங்கீகரிக்கப்பட்ட முறையைக் கடைப்பிடித்தல் கட்டாயமானதாகும். அதன்பொருட்டு பின்வரும் முறையில் செயற்படவும்.

1. விடைத்தாள்களுக்குப் புள்ளியிடுவதற்கு சிவப்பு நிற குழிழ்முனை பேணாவை பயன்படுத்தவும்.
2. சகல விடைத்தாள்களினதும் முதற்பக்கத்தில் உதவிப் பரீட்சகரின் குறியீட்டைண்ணைக் குறிப்பிடவும். இலக்கங்கள் எழுதும்போது தெளிவான இலக்கத்தில் எழுதவும்.
3. இலக்கங்களை எழுதும்போது பிழைகள் ஏற்பட்டால் அவற்றைத் தனிக்கோட்டினால் கீறிவிட்டு, மீண்டும் பக்கத்தில் சரியாக எழுதி, சிற்றொப்பத்தை இடவும்.
4. ஒவ்வொரு வினாவினதும் உபபகுதிகளின் விடைகளுக்காக பெற்றுக்கொண்ட புள்ளியை பதியும் போது அந்த வினாப்பகுதிகளின் இறுதியில் △இன் உள் பதியவும். இறுதிப் புள்ளியை வினா இலக்கத்துடன் இன் உள் பின்னமாகப் பதியவும். புள்ளிகளைப் பதிவதற்கு பரீட்சகர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிரலை உபயோகிக்கவும்.

ஒதாரணம் - வினா இல 03

(i)

.....

.....



(ii)

.....

.....



(iii)

.....

.....



03

$$(i) \frac{4}{5} + (ii) \frac{3}{5} + (iii) \frac{3}{5} = \boxed{\frac{10}{15}}$$

பல்தேர்வு விடைத்தாள் (துளைத்தாள்)

1. க.பொ.த.உ. தம் மற்றும் தகவல் தொழிறுப்பப் பரீட்சைக்கான துளைத்தாள் தினைக்களத்தால் வழங்கப்படும். சரியாக துளையிடப்பட்டு அத்தாட்சிப்படுத்திய துளைத்தாள் தங்களுக்கு கிடைக்கப்பெறும். அத்தாட்சிப்படுத்திய துளைத்தாளைப் பயன்படுத்துவது பரீட்சகரின் கடமையாகும்.
2. அதன் பின்னர் விடைத்தாளை நன்கு பரிசீலித்துப் பார்க்கவும். ஏதாவது வினாவுக்கு, ஒரு விடைக்கும் அதிகமாக குறியிட்டிருந்தாலோ, ஒரு விடைக்காவது குறியிடப்படாமலிருந்தாலோ தெரிவுகளை வெட்டிவிடக்கூடியதாக கோடொன்றைக் கீறவும். சில வேளைகளில் பரீட்சார்த்தி முன்னர் குறிப்பிட்ட விடையை அழித்துவிட்டு வேறு விடைக்குக் குறியிட்டிருக்க முடியும். அவ்வாறு அழித்துள்ள போது நன்கு அழிக்காது விட்டிருந்தால், அவ்வாறு அழிக்கப்பட்ட தெரிவின் மீதும் கோடைவும்.
3. துளைத்தாளை விடைத்தாளின் மீது சரியாக வைக்கவும். சரியான விடையை ✓ அடையாளத்தாலும் பிழையான விடையை O அடையாளத்தாலும் இறுதி நிரலில் அடையாளமிடவும். சரியான விடைகளின் எண்ணிக்கையை அவ்வாறு தெரிவுகளின் இறுதி நிறையின் கீழ் அத்துடன் அவற்றை கூட்டி சரியான புள்ளியை உரிய கட்டத்தில் எழுதவும்.

கட்டமைப்பு கட்டுரை விடைத்தாள்கள்

1. பரீட்சார்த்திகளால் விடைத்தாளில் வெறுமையாக விடப்பட்டுள்ள இடங்களையும், பக்கங்களையும் குறுக்குக் கோடிட்டு வெட்டிவிடவும். பிழையான பொருத்தமற்ற விடைகளுக்குக் கீழ் கோடுவும். புள்ளி வழங்கக்கூடிய இடங்களில் ✓ அடையாளமிட்டு அதனைக் காட்டவும்.
2. புள்ளிகளை ஒவ்வொன்று கடதாசியின் இடது பக்கத்தில் குறிக்கவும்.
3. சகல வினாக்களுக்கும் கொடுத்த முழுப் புள்ளியை விடைத்தாளின் முன் பக்கத்திலுள்ள பொருத்தமான பெட்டியினுள் வினா இலக்கத்திற்கு நேராக 2 இலக்கங்களில் பதியவும். வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தலின் படி வினாக்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும். எல்லா வினாக்களினதும் புள்ளிகளும் முதல் பக்கத்தில் பதியப்பட்ட பின் விடைத்தாளில் மேலதிகமாக எழுதப்பட்டிருக்கும் விடைகளின் புள்ளிகளில் குறைவான புள்ளிகளை வெட்டி விடவும்.
4. மொத்த புள்ளிகளை கவனமாக கூட்டி முன் பக்கத்தில் உரிய கூட்டில் பதியவும். விடைத்தாளில் வழங்கப்பட்டுள்ள விடைகளுக்கான புள்ளியை மீண்டும் பரிசீலித்த பின் முன்னால் பதியவும். ஒவ்வொரு வினாக்களுக்கும் வழங்கப்படும் புள்ளிகளை உரிய விதத்தில் எழுதவும்.

புள்ளிப்பட்டியல் தயாரித்தல்

இம்முறை சகல பாடங்களுக்குமான இறுதிப்புள்ளி குழுவினுள் கணிப்பிடப்படமாட்டாது. இது தவிர ஒவ்வொரு வினாப் பத்திரத்துக்குமான இறுதிப்புள்ளி தனித்தனியாக புள்ளிப்பட்டியலில் பதியப்பட வேண்டும். பத்திரம் I ற்கான பல்தேர்வு வினாப்பத்திரம் மட்டும் இருப்பின் புள்ளிகள் இலக்கத்திலும் எழுத்திலும் பதியப்பட வேண்டும்.


○ ○ ○

14. தொகுத்தறி மற்றும் காரணவாதம் தொடர்பிலான ஹிடியின் வியர்சனத்திற்கான திறாக இயற்கை ஒர்ச்சியைக் கோட்பாட்டினைப் பயன்படுத்துகின்றபோது எழுதின்ற நாக்கரியான பிரச்சினை என்ன?
- அது ஒரு முன்வையது ஏதுவான உண்மை தலை.
 - இயற்கை வரையறையற்ற மெங்கைக்கையையக் கொண்டிருக்கின்றதை.
 - இக்கோட்பாட்டினை நிருக்கின்றபோதும் கூட வரியும் முன்வைத்த தொகுத்தறி மற்றும் காரணவாதம் எப்பற்றிற்கு ஏதிரான நாக்கரியான பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிட்டும்
 - இயற்கை ஒர்ச்சியை மனித சுதந்திரத்தினைக் கட்டுப்படுத்தியுமை
 - இங்கு ஏற்பட்ட நாக்கப் பிரச்சினை கொலூம் கற்பண்பாளதாக அமைக்கிறுந்துமை
15. A, B, C என்பனவு வதுபாக்காதும் என்பதுடன் $\bar{ABC} \neq \phi$ ஆகின், அதிராது
- $\bar{A} = \phi$
 - $A \neq \phi$
 - $AB = \phi$
 - $ABC \neq \phi$
 - $\bar{AB} \neq \phi$
16. பக்கவளர்யூ திருவாடு கலை நீளமான சுறுமை மூலமில் $\frac{1}{4}$ பகுதி நிரிவுள் அமிழ்ததி மிதக்கவிடப்பட்டது. சுறுமை $\frac{1}{2}$ அடிக்கதிப்பன்ன பல்லையினால் ஆக்கு. நின் கட்டத்தி | ஆகும். “ஒரு பாயிலிலுள் போருளையிறு முறியுக்கவே அமிழ்ததபடுப்போது அப்பொருள் மேற்கொடுக்குவிளாக்கிறது. மேற்கொடுப்பின் பாயில் போருளினால் இடம் பெயர்க்கப்பட்ட பாயிலின் நிறைக்குச் சமானதும். இங்குதைப்பு காரணமாக போதுள் நோற்று நிறை குறைவுக்குட்படுமிருபு” என்ற ஆக்கிரியின் விதிக்கையை சுறுமைகிலிலுள்ளே உள்ள நுகரையின் அளவு ஏதுவான அமைக்காதும்?
- 1
 - 2
 - 4
 - $\frac{1}{2}$
 - $\frac{1}{6}$
17. பின்கொடுவதற்குள் வது $(P \leftrightarrow \sim Q) \cdot (P \vee \sim Q) \therefore \sim(P \wedge Q)$. அதுப் பின்தாத்திற்கான சர்பான உண்மை விடூசமாக அமையும்?
-
- (1) (2) (3)
- (4) (5)

18. வாரம் ஒன்றில் நாளாந்தம் பதிவுசெய்யப்பட்ட பின்கொடுவதற்காக விசையில் COVID-19 நோயாளர்களின் எண்ணிக்கைகளின் பார்ப்பளின் விசை யாது?
- 75, 400, 1300, 800, 3900, 3950, 3800
- 2500
 - 3150
 - 3750
 - 3875
 - 3900

26. சம்மதியில் விடுதலை ஆதாரமாக கூறுவதுபோல்
 (1) மதியை குடிய வணக்கம் ஆதாரமாக கூறுவது.
 (2) நான் கூறுகிறேன் என்ற இருதலையை பயன்படுத்துவது.
 (3) நான் கூறுகிறேன் என்ற பொதுவாற்றும் என்றும் கூறுவது.
 (4) $3+3=8$
 (5) என்ற கூறுக்கூறு ஆற்பு நூயாக்கலை.
27. ஒத்து நீண்டங்கல்லூரும் விடுதலைகள் என்றும் நீண்டங்கல்லூரும் விடுதலைகள் எனபதைப் புதிதாழி உத்திரப்பாகச் சொல்ல வேண்டும் என்கிறீர்களால் ஆரம்பித்தால் வீரமான வீரபாதா பார்த்துவிடுதலைப் போல் தீவிரப்பாக விடுதலை என்றும் என்றும் உத்திரப்பாகச் சொல்ல வேண்டும். ஆனால் (1) பார்த்துவிடுதலை என்றும் (2) விடுதலை என்றும் உத்திரப்பாகச் சொல்ல வேண்டும். (3) பார்த்துவிடுதலை என்றும் (4) விடுதலை என்றும் உத்திரப்பாகச் சொல்ல வேண்டும். (5) விடுதலை என்றும் பார்த்துவிடுதலை என்றும் உத்திரப்பாகச் சொல்ல வேண்டும்.
28. அதற்கும் பிரயாபாகம் பரிசுக்கிடுவது பிரயாபாகி என நீண்டமாகம் எவ்வளம் விவரத்துறைக் காரணத்தினால் அதற்குப் பிரயாபாகிடிருக்க வேண்டும் என்கிறீர்கள் என்ற இருப்பு?
 (1) ஏது தீவிரப்பு ஓலை (2) வீரமான நீண்ட ஓலை (3) முனிய பூர்வாகங்கள் ஓலை
 (4) ஆன நீண்ட ஓலை (5) அவற்றின்பெருமை நீண்ட ஓலை
29. புதினை விடுதலைகள் விடுதலைகளும் புதினைக் கணக்கை கீட்டு வீரமாக்குவது இயற்கியலின்படி பல்வகுக்கல்விகளுடைய கல்வையாகவும் கூறுவது, எதுவிடை, எதுவிடை கல்வை மூலமாக விடுதலைகளும் புதினைப் பல்வகுக்கல்விகளுடைய கல்வையாகவும் கூறுவது இயற்கியலின்படி வீரமாக்குவது ஆகும்.
 (1) சுமாராக்க வீரமாக்குவது
 (2) வீர வீரமாக்க வீரமாக்குவது
 (3) கூறுக்க வீரமாக்க வீரமாக்குவது
 (4) வீரம் கூறு வீரம் வீரமாக்குவது
 (5) கீழ்க்கண்ட (Gedanken) பிரயாபாகங்கள் ஒன்று
30. $[(R \rightarrow Q) \vee R] \wedge (P \wedge Q) \vdash (P \rightarrow R)$ என அதற்கு மற்றும் வீரமாக என்றும் உத்திரம் கொஞ்சம் உணரவு பரிசுக்கிடுவதோ வீரமாக்கிவென்றோ என்கிறீர்கள் என்று உத்திரமாக இருப்பு?
- (1) TTTFTTTT F F F F (2) TTTTTTTT F FT F
 (3) FTTTTTTT F T FF (4) FTFTFTTTTF TFF
 (5) TTFTTTTTTF TFF
31. சூலாயைகள் குபிடப்பட்டுள்ளதை “குவைக்கூபிட வெறுவாக்கியான பிரயாபாகமைக்கு அறிவுப் போது மூலமாக தாங்களைக்கொள்கிற பயநியான்கள் நியாயத்து வாதத் துவிக்கை கீழ்க்கண்ட கால்பாதிரியைக் கொடுத்து அப்பும் தொழிற்கூடம் போன்றுள்ள விவரங்களைக்கும் நூலாக ஆபிஸர்கள் முனியாக விரிவாக்கின்ற விவரம் தொடர்பெறுவதினால் என்று உத்திரமாக இருப்பு?
- (1) சூலாயை (2) பிரயாபாகமை (3) கூறுத்தை
 (4) சூலாயைகள் (5) கீழ்க்கண்ட
32. பிரயாபாக அதற்குமிகுநிமிக்க (1 + x) எனும் (x - x) எழும் கூறுத்தை பிரயாபாக
 (1) $2x$ எழும் x^2 (2) x எழும் x^2 (3) $2x$ எழும் x
 (4) 1 எழும் x^2 (5) x எழும் x
33. ‘நிதி விடுதலை’ (Novel prediction) என்றும் கூறும்படியுடைய எனும்?
 (1) ஏற்கனவே குறியிடப்படுவது விடுதலைத் திட்டம் ஆகும்
 (2) நிதியின்பிடிக்க வாய்ப்பு பர்க்கப்பட்டுள்ள விடுதலைத் திட்டம்
 (3) நிதியின்பிடிக்க வீரமாக வீரப்படிக்கப்பட்டு விடுதலைத் திட்டம்
 (4) தீவிரமாகின் விடுதலைத் தீவிரமாக்கின வீரமாகியென்பது விடுதலை வீரமாகிய திட்டம்
 (5) உரிகுவைக் கிருய்ப்பிட வீரமாக கீழ்க்கண்டது ஜிரியைக்குரிய விடுதலைத் திட்டம்.

34.



(இல்லை) என்ற முறிமு வெளிப்படி வெளிக் கூறுவது பதியைக் கட்டப்பட்டுள்ள செயல்கூறங்களைக் காட்டிக்கூடுதல்

- $(A \cdot B)$
- $(\bar{A} + B)$
- $(A + B)$
- $(A \otimes B)$
- $(\bar{A} \cdot \bar{B})$

35.

ஏ.ப்ரத்தி வெங்கள், சிறை, கட்டான்பு என்ற வெளிக் கூறுவதைக் காட்டுவதற்காகக் கட்டுக்கொண்டுள்ளது.

- ஒன்று ஒரிப்போன பேராவிடி காலை ஒரிப்போன விளைவாக்கும் என்ற வாத்தோர் கிடைக்க விடும்.
- அவ்வாறு உடல்தாழ் விளைவுகளைப் போன விளைவாக்களில் விட வேண்டும் என்றும்.
- கொப்பாளிச்சாந்தி காலை ஒரிப்போன விளைவாக்கான விளைவுகளை எதுவிற் கொண்டிருப்பதோ.
- ஏ.ப்ரத்தி விளைவுத்துறை காலை விளைவுகளை உடல்தாழ் விடும்.
- வெங்கள் வீசுவத் தொன்று அறிவுப்பூர்வமாக விளைவுகளை ஏது விடுமா?

36.

ஏ. ச. ப்ரத்தி காலை விளைவு சிலாநாயக்குடி?

- அந்த பகுதியைப் பேசுவதற்கும் எப்படி உறுப்பாக கொண்டுள்ளது.
- நூல்வர்மானால் இரண்டு முறைப்பட்ட போக்பாக்கலை ஒன்று எங்கேனுமிழமீண்டுமிழமீண்டும் எருமை.
- நூல்வர்மானால் ஒருவிஹான முறைப்பட்டத்தில் நேரென்ற விடும்.
- முறைப்பட்ட நூல்வர்மான் முறையில் சொல்லப்பட்டுள்ள முறையான நேரென்ற விடும்.
- நூல்வர்மான் முறைப்பட்டத்தில் முறையில் முறையிலிருந்து வேறுகின்றிருந்து முறையில்லை என்று விடும்.

37.


ஏ.ப்ரத்தாவமௌரி காலை புதுவையில் விளைவுத்துறை விளைவுகள் என்று உருவைப்படுத்தி நிறைவேற்றுகின்ற நிலைமையைப் பெற்றுக்கொண்டு புதுவையில் விளைவுகள் எடுத்து விளைவுப்போடு விடுதலை எடுத்துக்கொண்டு விளைவுகளை நிறைவேற்று விளைவுகள் எடுத்து விளைவுகளை எடுத்துக்கொண்டு விடுதலை எடுத்துக்கொண்டு விளைவுகளை நிறைவேற்றுகின்ற நிலைமை என்று விடுமா?

- நூல்வர்மானில் நூல்வர்மான் ஏது விளைவுகள் ஏற்கிற போதுமான.
- நூல்வர்மானில் எத்திரிக் குனிலை புதுவையில் விளைவுகள் எடுத்து விளைவுப்போடு விடுதலை எடுத்துக்கொண்டு விளைவுகளை நிறைவேற்றுகின்ற.
- பார்தி வேதநாயகர் எது விளைவுகளை.
- புதுவையில் எத்திரிக் குனிலை புதுவையில் விளைவுகளை எடுத்துக்கொண்டு விளைவுப்போடு விடுதலை எடுத்துக்கொண்டு விளைவுகளை நிறைவேற்றுகின்ற.
- ஏ.ப்ரத்தாவமௌரி காலை புதுவையில் விளைவுகளை எத்திரிக் குனிலை விளைவுகளை நிறைவேற்று.

38.

பின்தால் விடுபட்டுள்ள A, B, C என்கூறு எல்லாம்படியும் விடுபட்டுள்ள x, y என்கூறு எல்லாம்படியும் கீழே கொண்டுள்ளன.

- A, C எடும் விடுபட்டுள்ள விளைவுகளை.
- A, B, C என்கூறிற்று விளைவில் ஒத்துப்பாட்டுக் கூறுகள் எடுத்துக்கொண்டுள்ளன.
- B எடும் C என்கூறிற்று விளைவுகளுக்குத் தீவிரமாக இருக்கும்.
- A, B, C எடும் விடுபட்டுள்ள விளைவுகளை என்று.
- A, B, C எடும் எதுமின்ற விளைவுகளை என்று.



39.

ஏ.ப்ரத்தி பூதையில் விளைவுகள் எல்லாம்படிகளைக்கொண்டுள்ளன.

- பூதையில்லை இலங்கைப்போடும்.
- குடும்பங்களைப் பிரைப்பிரையாக விளைவுகளை எடுத்து விளைவுப்போடும்.
- குடும்ப உருபியாகவிடுவதற்கு.
- ஒரே குடும்பின் எல்லாம்படிகளுக்கு பொட்டு எல்லாம்படிகளை எடுத்துக்கொண்டு விளைவுகளை நோய்ப்படியாகவிடும்.
- ஏன்று போக்குவரத்து இலங்கைப்போடுமாறும்.

**ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
இலங்கைப் பர්டිசைத் திணைக்களம்**

අ.பො.ස (උ.පෙළ) විභාගය / ක.පො.த. (உயர் தர)ப் பර්டිசை - 2021 (2022)

විෂය අංකය
පාට ඩිලක්කம்

24

විෂයය
පාටම்

ඇளவෙයියලும் විශ්‍රාனුම්‍යறයුම්

**ලකුණු දීමේ පටිපාටිය / புள்ளி வழங்கும் திட்டம்
I பත්‍රය / பக்திரம் I**

ප්‍රශ්න அංகය வினா இல.	පිළිතුරු அංகය வினா இல.								
01.2.....	11.3.....	21.4.....	31.2.....	41.3.....
02.1.....	12.2.....	22.3.....	32.5.....	42.2.....
03.2.....	13.5.....	23.5.....	33.4.....	43.3.....
04.3.....	14.3.....	24.4.....	34.3.....	44.	1,2,3,4,5
05.1.4.....	15.5.....	25.5.....	35.4.....	45.5.....
06.2.....	16.3.....	26.3.....	36.4.....	46.5.....
07.3.....	17.2,4.....	27.4.....	37.4.....	47.2.....
08.3.....	18.4.....	28.5.....	38.5.....	48.2.....
09.2.....	19.4.....	29.5.....	39.2.....	49.3.....
10.3.....	20.4.....	30.3.....	40.5.....	50.3.....

❖ විශේෂ උපදෙස් / விசேட அறிவுறுத்தல் :

එක් පිළිතුරකට / ஒரு சரியான விடைக்கு 01 லகුණු எடுத்து / புள்ளி வீதம்

இல 1 லகුණු / மொத்தப் புள்ளிகள் $1 \times 50 = 50$

வினாப்பத்திரம் II

பகுதி I

- I. (i) “கி. S. I” என்ற எழுது எடுத்து விடுவது எது?
- (ii) மாற்றிய அமைக்கப்பட்டிருக்கிற பிரீடீசைத் தினங்கள் என்று போன்ற எது?
- (a) ஒ எழுத ஏதும் எடுத்திரும்
 (b) ஒ எழுத ஏதும் எடுத்திரும்
 எடுத்திருக்க முன் பிரீடீசைத் தினங்கள் வெய்திருக்.
- (iii) இந்தியம் நடவடிக்கை ஜில் சென்ட்ரல் போக்குவரத் தொகை எது?
- எடுத்திருக்க அதை ஒரு காலாண குறிப்பில் எடுத்திரும் என்று போன்ற எது?
- (iv) இந்தியத்தின் ஒரு முக்கிய வழங்கியினரியின் வெளியிட்டொத்துப் போன்ற எது?
- (a) அமைச்சராக இருந்து எது?
 (b) அமைச்சராக இருந்து, எது/பிரீடீசைத் தினங்கள் எது?
- (v) பிரீடீசைத் தினங்களின் பின்னால் சென்றிருக்க அதை விடுவது எது?
- (a) x + 1
 (b) 0
- (vi) தான் போக்குவரத், நெடுஞ்செழிய போக்குவரத் தொகை எதும் எடுத்திருக்க வார்த்தையைப் படித்திருக்கின்றது. எனவே சென்றிருக்க விஷயங்களை நிர்ணயித்துக் கொண்டு அதுவாற்கொண்டு விடுவதும் இல்லை. இதை எது எடுத்து வெறுவிக்கூடிய எது?
- (vii) முறையறை பிரீடீசைத் தினங்களைப் போக்குவரத் தொகை நெடுஞ்செழிய படித்திருக்க விஷயங்களைப் படித்திருக்க வெறுவிக்கூடிய சென்றிருக்க விஷயங்களைப் படித்திருக்க வெறுவிக்கூடிய எது?
- (viii) கார்த்திப் 7 என்றால் செய்துவாடு காட்டுக்.
- (ix) செங்க பிரீடீசைத் தினங்களைப் படித்திருக்க அதை எது? (anything goes) எங்கே “கார்த்திப்” (anarchism) சொல்பு செய்துவாடு பார்க்க விஷயங்களுக்கு போக்குவரத் தொகை எது?
- (x) வருடி வெப்பத்துக் கூறு விடுதலை கொண்டு விடுதலை எடுத்திருக்க விஷயங்களைப் படித்திருக்க விஷயங்களைப் போக்குவரத் தொகை எது? அதை வெப்பத்துக் கூறுவதின் பொருளியல்களைப் போக்குவரத் தொகை எது?
- (உமது என் “எபு” அமைச்சர் ஜினாவு எதும் விடுதலை விடுதலை எதுதான் என்று என்று)
- (02 x 10 = 20 பிரீடீசை)

1.

- i. சில S, P அல்லாதது அல்ல
- ii. அ. உபமறுதலை
ஆ. உபமறுதலை
- iii. தேற்றம்
- iv. ஆ. அங்கத்தவர்கள் இல்லாத வகுப்புக்களின் வகுப்பு
- v. அ. $x + 1 = 1$
ஆ. $\bar{0} = 1$
- vi. அமிர்தியா சென்
- vii. அடுக்கமைவு மாதிரி
- viii. $7 \times 6 \times 5 \times 4 \times 3 \times 2 \times 1$
- ix. விஞ்ஞான முறையியலுடன்
- x. ஆம்

(02 × 10 = 20 புள்ளிகள்)

Department of Examinations - Sri Lanka

பகுதி II

- 2. (ii) விசேஷமாக பிரீடீசுத் தினைக்கம் மேற்கொண்டுள்ள புதிய நிலை.**
- (i) உடன் அனுமானம் என்பது தரப்பட்ட தனி ஒர் எடுப்பிலிருந்து உட்கிடையாக முடிவினை அனுமானித்தல் ஆகும்.
 - (ii) வாய்ப்பு முறையை உடன்படி.

i. உடன் அனுமானம் என்பது தரப்பட்ட தனி ஒர் எடுப்பிலிருந்து உட்கிடையாக முடிவினை அனுமானித்தல் ஆகும். (01 புள்ளி)

உடன் அனுமானம் என்பது தரப்பட்ட இரு தரவு எடுக்கேற்றுக்களில் இருந்து உட்கிடையாக முடிவினை அனுமானித்தல் ஆகும். (01 புள்ளி)

ii. வாய்ப்பு என்பது நியமவிதிகளின் கீழ் வாதங்களின் வாய்ப்பின் தன்மையினை தீர்மானிப்பதாகும். (01 புள்ளி)

உண்மை என்பது எடுப்புக்களின் வழியே கூறப்படுகின்ற நேர்வுகள் அனுபவர்த்தியாகப் பொருந்துகின்ற நிலையில் முன்மொழிவதாகும். (01 புள்ளி)

- (iii) A, E, I, O என்பதைப் புதிய நிலையிடமிட அந்தப் பிரீடீசுத் தினைக்கம் மேற்கொண்டுள்ள உடன் அனுமானித்தலை விடுவது.**

A - எல்லா மலர்களும் அழகானவை ஆகும்
எழுவாய் பயனிலை இணைக்கும் சொல்

E - எந்த மலர்களும் அழகானவை அல்ல
எழுவாய் பயனிலை இணைக்கும் சொல்

I - சில மலர்கள் அழகானவை ஆகும்
எழுவாய் பயனிலை இணைக்கும் சொல்

O - சில மலர்கள் அழகானவை அல்ல
எழுவாய் பயனிலை இணைக்கும் சொல்

(03 புள்ளிகள்)

நிறை அளவு (எல்லாம், எந்த)

குறை அளவு (சில)

(01 புள்ளி)

- (iv) (i) 'நீலா மிளா போக்காராகலம் முதலாளித்துறையினர்' எனும் எடுப்பின் கீழாற்றுப் பிழைப்பினை, ஆகும் பாடு?**
- (ii) 'நீலா மிளா முதலாளித்துறையினர்' எனும் எடுப்பின் முறையினை கீழாற்றுப் பிழைப்பு?**

i. முதலாளித்துவவாதிகள் சிலர் நிலச் சொந்தக்காரர்கள் ஆவர் (02 புள்ளிகள்)

ii. இலங்கையர்கள் சிலர் வேட்ர்கள் அல்லாதவர்கள் அல்லர். (02 புள்ளிகள்)

- (v) (i) 'நீலா முதலாளித்துவவாதிகள் முதலாளித்துறை துறை முனிஸிபாலிடிசு தீர்மான போய்கிடுவதை ஆகும் பாடு?**
- (ii) 'நீலா முதலாளித்துவவாதிகள்' எனும் போய்கிடுவின் ஆகும் முறையை நிறுவும் ஏன்றால் நீலா முதலாளித்துவவாதிகள் பாடு என்றால்?**

i. எதிர்மறை (02 புள்ளிகள்)

ii. சந்தேகம் தீர்மானிக்க முடியாது (02 புள்ளிகள்)

3. (a) பின்னால் நியாயத்தொடை வாய்ப்பானால் ஆசிரிய வாய்ப்பாற்றுத் தகவல் கிடைக்கிறது. நியாயத்தொடை வாய்ப்பாற்றுதாயில் மீறப்படுவதால் வாய் / விரிவான ஏற்றும் நியாயத்தொடை போலி / சொல்கொண்டு குறிப்பிடுக.

- (i) எந்தொரு அளவின்படியானாலும் மொய்யியானாலும் எந்தொரு அளவின்படியானாலும் ஒருக்கே, எந்தொரு மொய்யியானாலும் ஒன்றையலாற்றுதல்.
- (ii) மூன்றாவது பட்டினம் அடிக்காலமான எந்தொரு சிறுமிகுழு அடிக்காலமான சிறுமிகுழுப் பொருள்கள்.

$$\begin{array}{c} \text{i. } \begin{array}{ccc|c} P & \checkmark & M & \times & A \\ M & \checkmark & S & \times & A \\ \hline S & \checkmark & P & \times & A \end{array} \end{array}$$

- வாய்ப்பற்ற நியாயத் தொடை
- எடுக்கேற்றுக்களில் வியாப்தியடையாத எந்த ஒரு பதமும் முடிவில் வியாப்தி அடையக் கூடாது என்னும் பிரதான விதி 4 மீறப்பட்டுள்ளது.
- சிறுபதச் சட்டவிரோத போலி ஏற்பட்டுள்ளது.

(03 புள்ளிகள்)

$$\begin{array}{c} \text{ii. } \begin{array}{ccc|c} M & \checkmark & P & \times & A \\ S & \checkmark & M & \times & A \\ \hline S & \checkmark & P & \times & A \end{array} \end{array}$$

- வாய்ப்பான நியாயத் தொடை

(03 புள்ளிகள்)

- | | |
|--------------------------------------|-------------|
| கட்டமைப்புடன் கூடிய வாய்ப்பின் தன்மை | - 01 புள்ளி |
| விதிகளை குறிப்பிடுவதற்கு | - 01 புள்ளி |
| போலிகளை குறிப்பிடுவதற்கு | - 01 புள்ளி |

(b) நியாயத்தொடை வாய்ப்பற்றும் ஏனா?

உரு i

$$\begin{array}{cc} M & P \\ S & M \\ \hline S & P \end{array}$$

உரு ii

$$\begin{array}{cc} P & M \\ S & M \\ \hline S & P \end{array}$$

உரு iii

$$\begin{array}{cc} M & P \\ M & S \\ \hline S & P \end{array}$$

உரு iv

$$\begin{array}{cc} P & M \\ M & S \\ \hline S & P \end{array}$$

(04 புள்ளிகள்)

- (iii) பின்னும் காட்டுமொன்று வழிக்குமாற்கள் அடிக்கடி பின்துபிடி கொண்டு செல்லும்போது முழுமொத்தம் வழிபோக வேண்டியிருக்கிறது.
- வெள்ளாலம் காட்டும் விளை காரணமாக வீசுவதற்குமானால் என்ற இடங்களைக் காரணமாகக் கொண்டு வழிபோக வேண்டும்.
 - ஒரு நீர் பட்டுத்திரமில் ஆரிப்பதாக எடுத்தினால் ஆரிப்பதாக வெள்ளும்போது வழிபோக வேண்டும்.

சுருக்கத்திட்டம்


- A - வெங்காயம் வகுப்பு
 B - விலை காட்டியவை வகுப்பு
 C - இறக்குமதி செய்யப்பட்டவை வகுப்பு

குறியீட்டாக்கம்

$$\bar{A} \cap B = \emptyset$$

$$B \cap C \neq \emptyset$$

$$C \cap A \neq \emptyset$$



வாய்ப்பின் தன்மை

வாய்ப்பான வாதம்

(03 புள்ளிகள்)

அல்லது

சுருக்கத்திட்டம்


- A - விலை காட்டியவை வகுப்பு
 B - வெங்காயம் வகுப்பு
 C - இறக்குமதி செய்யப்பட்டவை வகுப்பு

குறியீட்டாக்கம்

$$A \cap B = \emptyset$$

$$A \cap C \neq \emptyset$$

$$C \cap B \neq \emptyset$$



வாய்ப்பின் தன்மை

வாய்ப்பான வாதம்

(03 புள்ளிகள்)

ii.

சுருக்கத்திட்டம்

- A - பட்டதாரிகள் வகுப்பு
 B - ஆசிரியர்கள் வகுப்பு
 C - செல்வந்தர் வகுப்பு

குறியீட்டாக்கம்


$$A \cap B \neq \emptyset$$

$$B \cap C = \emptyset$$

$$C \cap A = \emptyset$$

வாய்ப்பின் தன்மை

வாய்ப்பற்ற வாதம்



(03 புள்ளிகள்)

சுருக்கத்திட்டத்துடன் கூடிய குறியீடு	- 01 புள்ளி
வரைபடம்	- 01 புள்ளி
வாய்ப்பின் தன்மை	- 01 புள்ளி

Department of Examinations - Sri Lanka

4. (iii) இல்லைப் பிரீடிஷைத் தினைக்கம்

- (i) $((P \wedge Q) \rightarrow R) \leftrightarrow (P \rightarrow (Q \rightarrow R))$
(ii) $(\neg P \rightarrow Q) \leftrightarrow (\neg Q \rightarrow P)$

i.	1. $((P \wedge Q) \rightarrow R) \leftrightarrow (P \rightarrow (Q \rightarrow R))$	எனக்காட்டுக
	2. $((P \wedge Q) \rightarrow R) \rightarrow (P \rightarrow (Q \rightarrow R))$	எனக்காட்டுக
	3. $((P \wedge Q) \rightarrow R)$	நி.பெ.எ
	4. $(P \rightarrow (Q \rightarrow R))$	எனக்காட்டுக
	5. P	நி.பெ.எ
	6. $(Q \rightarrow R)$	எனக்காட்டுக
	7. \underline{Q}	நி.பெ.எ
	8. $(P \wedge Q)$	5, 7 இ.விதி
	9. \underline{R}	3, 8 வி.வி. விதி
	10. $.(P \rightarrow (Q \rightarrow R)) \rightarrow ((P \wedge Q) \rightarrow R)$	எனக்காட்டுக
	11. $.(P \rightarrow (Q \rightarrow R))$	நி.பெ.எ
	12. $.((P \wedge Q) \rightarrow R)$	எனக்காட்டுக
	13. $.(P \wedge Q)$	நி.பெ.எ
	14. $.P$	13 எ.விதி
	15. $.(Q \rightarrow R)$	11, 14 வி.வி.விதி
	16. $.Q$	13 எ.விதி
	17. \underline{R}	15, 16 வி.வி.விதி
	18. $.((P \wedge Q) \rightarrow R) \leftrightarrow (P \rightarrow (Q \rightarrow R))$	2, 10 நி.நி.இ.நி. விதி

(02 புள்ளிகள்)

ii.	1. $((\neg P \rightarrow Q) \leftrightarrow (\neg Q \rightarrow P))$	எனக்காட்டுக
	2. $((\neg P \rightarrow Q) \rightarrow (\neg Q \rightarrow P))$	எனக்காட்டுக
	3. $(\neg P \rightarrow Q)$	நி.பெ.எ
	4. $(\neg Q \rightarrow P)$	எனக்காட்டுக
	5. $\underline{\neg Q}$	நி.பெ.எ
	6. \underline{P}	3, 5 ம.ம.விதி
	7. $((\neg Q \rightarrow P) \rightarrow (\neg P \rightarrow Q))$	எனக்காட்டுக
	8. $(\neg Q \rightarrow P)$	நி.பெ.எ
	9. $(\neg P \rightarrow Q)$	எனக்காட்டுக
	10. $\underline{\neg P}$	நி.பெ.எ
	11. \underline{Q}	8, 10 ம.ம.விதி
	12. $((\neg P \rightarrow Q) \leftrightarrow (\neg Q \rightarrow P))$	2, 7 நி.நி.இ.நி.விதி

(02 புள்ளிகள்)

- (ஆ) சுயாதாரமாக வாழும் வாழ்விலைகளை குறிப்பிட்டுக்கூட கொடுத்து அவர்களை உடனடியாக மூடுக முன்று கூன்று முன்றில் என்கிற ஒரு வகையாக இருக்கிறது. இது அதிகாரிகளின்பாலிடாக்டுக் கிளிகளை அடிக்கால இரண்டாவது அங்கு அமைக்கின்பாலிடாக்ட் கோர்ட்டுக்கு அனுப்புகிற பிரிவாகும். அவர்கள் கூன்று கூன்றிலைகளை அடிக்கால இரண்டாவது கோர்ட்டிலைகளை அடிக்கால அங்கு அதிகாரிகளின் மாநில பொதுதானிலைகளை அடுத்து இருப்பினால்தான் கேட்குமானால்;

சுருக்கத்திட்டம்

- P - அவன் இங்கிலாந்து செல்வான்.
 Q - அவன் அவஸ்திரேலியாவிற்குச் செல்வான்.
 R - அவன் அவிசை திருமணம் புரிவான்.

குறியீட்டாக்கம்

$$((P \vee Q) \wedge \sim(P \wedge Q)) \cdot (R \rightarrow Q) \cdot \sim R : (\sim Q \wedge P)$$

வாய்ப்பின் தன்மை

$$((P \vee Q) \wedge \sim(P \wedge Q)) \wedge ((R \rightarrow Q) \wedge \sim R) \rightarrow (\sim Q \wedge P)$$

F	T	T	T	F	F	T	T	T	F	T	F	F	F
---	---	---	---	---	---	---	---	---	---	---	---	---	---

முரண்படவில்லை

ஃ வாய்ப்பற்ற வாதம்

(04 புள்ளிகள்)

சுருக்கத்திட்டத்தூடன் கூடிய குறியீட்டாக்கம் - 02 புள்ளிகள்

சரியான பெறுமானத்திற்கும் வாய்ப்பின் தன்மைக்கும் - 02 புள்ளிகள்

Department of Examinations - Sri Lanka

- (iii) உயறு எழுதுதலைப் பற்றியதைத் தீர்த்தி, பிள்ளையும் கணக்குத்தொகை அம்சிட்டு விடக் கூடிய போது பிரீடிஷைத் தினைக்கம் முன்வரும். இது போதுமானதான் தொகை அமுலான் அமுலான் அமுலான் பின் ஒரே போதுமானதான் தொகை போதுமானதானால், கணக்குப்பற்றியதாகவேதானால் மேலும் பில்லிகளுக்குத் தொகை கணக்கு விடக்கூடியதாக அமுலான் குறைபாட்டுவதை அமுலான் குறைபாட்டுவதை அமுலான் குறைபாட்டுவதை அமுலான் குறைபாட்டுவதை.

சுருக்கத்திட்டம்

- P - அல்பிரட் சத்தமிடுவாள்
 Q - அக்னஸ் அமுவாள்
 R - அக்னஸ் நோய்வாய்ப்படுவாள்
 S - அக்னஸ் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவாள்
 T - அக்னஸ் குணமடைவாள்

குறியீட்டாக்கம்

$$(P \rightarrow Q) \cdot (Q \rightarrow R) \cdot (R \rightarrow (S \wedge T)) :: (P \rightarrow T)$$

1.	$(P \rightarrow T)$	எனக்காட்டுக்கு
2.	P	நி.பெ.எ
3.	$(P \rightarrow Q)$	எடுக்கற்று 1
4.	$(Q \rightarrow R)$	எடுக்கற்று 2
5.	$(R \rightarrow (S \wedge T))$	எடுக்கற்று 3
6.	Q	2,3 வி.வி.விதி
7.	R	4,6 வி.வி.விதி
8.	$(S \wedge T)$	5,7 வி.வி.விதி
9.	T	8 எ.விதி

(04 புள்ளிகள்)

சுருக்கத்திட்டத்துடனான குறியீட்டாக்கம்

- 02 புள்ளிகள்

நிபந்தனை பெறுகையில் சரியான நிறுவல்

- 02 புள்ளிகள்

குறிப்பு :

நேர்ப்பெறுகை மூலம் நிறுவ முயற்சித்து நேர்ப்பெறுகையில் இவ்வாதம் நிறுவமுடியாது எனக்குறிப்பிட்டிருப்பின் 02 புள்ளிகள்

குறியீட்டாக்கம் பிழையெனின் எவ்வித புள்ளியுமில்லை.

- (+) பிள்ளைய் காதலையை படித்துவது, நூக்காதை வழியே எரிதல் காலை சேப்ஸு போது போது முறையில் வழியே எரிதல் காப்பியை நிறுவுகிறார்கள். கணக்கான பிள்ளையை காதலை காதலை நூக்காதை நிறுவுகிறார்கள். சில பகுதிரினாகப்படுகிறது என்றியாக்கி நூக்காதை நிறுவுகிறார்கள். நூக்கீல் சில பகுதிரினாகப்படுகிறது என்றியாக்கி நூக்காதை நிறுவுகிறார்கள்.

சுருக்கத்திட்டம்

- F - a பத்திரிகையாளர்கள்
 G - a பட்டதாரிகள்
 H - a ஆசிரியர்கள்
 I - a கெட்டிக்காரர்கள்

குறியீட்டாக்கம்

$$(\wedge x(Fx \rightarrow Gx) \wedge \wedge x(Hx \rightarrow Ix)) Vx(Fx \wedge Hx) :: Vx(Gx \wedge Ix)$$

1.	$Vx(Gx \wedge Ix)$	எங்கூட்டுக
2.	$(\wedge x(Fx \rightarrow Gx) \wedge \wedge x(Hx \rightarrow Ix))$	எடுக்கவேற்று 1
3.	$Vx(Fx \wedge Hx)$	எடுக்கவேற்று 2
4.	$(Fy \wedge Hy)$	3 கு. த. விதி
5.	$\wedge x(Fx \rightarrow Gx)$	2 எ.விதி
6.	$\wedge x(Hx \rightarrow Ix)$	2 எ.விதி
7.	$(Fy \rightarrow Gy)$	5 நி.த.விதி
8.	Fy	4 எ.விதி
9.	Gy	7,8 வி.வி.விதி
10.	$(Hy \rightarrow Iy)$	6 நி.த.விதி
11.	Hy	4 எ.விதி
12.	Iy	10, 11 வி.வி.விதி
13.	$(Gy \wedge Iy)$	9,12 ஓ.விதி
14.	$Vx(Gx \wedge Ix)$	13 கு.பொ.விதி

(04 புள்ளிகள்)

சுருக்கத்திட்டத்துடனான குறியீட்டாக்கம் - 02 புள்ளிகள்
 சரியான நிறுவல் - 02 புள்ளிகள்

Department of Examinations - Sri Lanka

- க. (ii) உயரை கூறுவதற்கு : நூலிலே தழுவி வீசுவதுப் பொதுவானதாக இருக்கிற ஒரு கம் பொது உணவாக விடுதல் முன்வது அதைப் போன்ற வாய்ப்பிலேயே இருக்கிற.
- முதலாக ஒவ்வொன்றில் சமாதானம் இருக்கிற புதிதாக ஒவ்வொன்றை நூலிலே தழுவி வீசுவது அதைப் போன்ற வாய்ப்பிலேயே இருக்கிற, ஆனால் நூலிலே நிலை செய்யப்படுவது வாய்ப்பிலேயே.
 - ஏன் எ வேலைகளை மீண்டும் எவ்வளவும் பொதுவானதாக இருக்கிற பின்தானாக நூலிலேயேயானது.

i.

சுருக்கத்திட்டம்


P - யுத்தம் ஓய்வடையும்

Q - சமாதானம் ஏற்படும்

R - நான் சந்திரனில் நிலம் சிலவற்றை வாங்கினேன்

குறியீட்டாக்கம்

$$(P \rightarrow Q) \cdot (P \wedge \sim Q) :: R$$



மூடியவிருட்சம்

ஃ வாய்ப்பான வாதம்

(04 புள்ளிகள்)

சுருக்கத்திட்டத்துன் கூடிய குறியீட்டாக்கம்

- 02 புள்ளிகள்

சரியான விருட்சத்திற்கும் முடிவுக்கும்

- 02 புள்ளிகள்

ii.

சுருக்கத்திட்டம்

F - a உலோகங்கள்

G - a மின்னுவன

H - a பாரமானவை

குறியீட்டாக்கம்

$$\forall x(Fx \wedge Gx) \cdot \bigwedge x(Fx \rightarrow Hx) :: \forall x(Gx \wedge Hx)$$

$\forall x(Fx \wedge Gx)$	\checkmark_2
$\wedge x(Fx \rightarrow Hx)$	\checkmark_3
$\sim \forall x(Gx \wedge Hx)$	\checkmark_1
$\wedge x \sim (Gx \wedge Hx)$	\checkmark_4
$(Fy \wedge Gy)$	\checkmark_5
$(Fy \rightarrow Hy)$	\checkmark_6
$\sim (Gy \wedge Hy)$	\checkmark_7

$$\begin{array}{c} Fy \\ | \\ Gy \\ / \quad \backslash \\ \sim Fy \quad Hy \\ \quad \quad | \\ \quad \quad X \\ \quad \quad | \\ \quad \quad \sim Gy \\ \quad \quad \quad | \\ \quad \quad \quad X \end{array}$$

முடிய விருட்சம்

ஃ வாய்ப்பான வாதம்

(03 புள்ளிகள்)

சுருக்கத்திட்டதுடன் கூடிய குறியீடாக்கம்

- 02 புள்ளிகள்

சரியான விருட்சத்திற்கும் முடிவுக்கும்

- 02 புள்ளிகள்

(iii) (i) புள்ளி என்றால் குறியீடாக பயன்படுத்தி வீணவும் புள்ளி கொண்டிருப்பதை விடுவதுதான்.

$$\bar{ABC} + ABC + ABC + \bar{ABC} + ABC + ABC$$

(ii) புள்ளி (i) தோல் குறியீடு கொண்டு போடுவதை வாட்டிய வகையில் குறித்து விடுவது.

$$\begin{aligned} & i. \quad \bar{ABC} + A\bar{B}\bar{C} + ABC + \bar{A}\bar{B}C + A\bar{B}C + ABC \\ & \quad \bar{B}\bar{C}(\bar{A}+A) + AB(\bar{C}+C) + \bar{B}C(\bar{A}+A) \\ & \quad \bar{B}\bar{C}.1 + AB.1 + \bar{B}C.1 \\ & \quad \bar{B}\bar{C} + AB + \bar{B}C \\ & \quad B(\bar{C}+C) + AB \\ & \quad \bar{B}.1 + AB \\ & \quad \bar{B} + AB \\ & \quad B + A \quad / A + B \end{aligned}$$

அல்லது

$$\bar{A}\bar{B}\bar{C} + A\bar{B}\bar{C} + AB\bar{C} + \bar{A}\bar{B}C + A\bar{B}C + ABC$$

$$\bar{A}\bar{B}\bar{C} + A\bar{B}\bar{C} + AB\bar{C} + ABC + \bar{A}\bar{B}C + A\bar{B}C$$

$$\bar{B}\bar{C}(A+A) + AB(\bar{C}+C') + \bar{B}C(\bar{A}+A)$$

$$\bar{B}\bar{C}.1 + AB.1 + \bar{B}C.1$$

$$\bar{B}\bar{C} + AB + \bar{B}C$$

$$\bar{B}\bar{C} + \bar{B}C + AB$$

$$\bar{B}(\bar{C}+C') + AB$$

$$\bar{B}.1 + AB$$

$$\bar{B} + AB$$

$$(\bar{B}+A).(\bar{B}+B)$$

$$(\bar{B}+A).1$$

$$\bar{B}+A \quad / \quad A+\bar{B}$$


(O2 புள்ளிகள்)

ii.

	BC	00	01	11	10
A	0	1	1		
	1	1	1	1	1

$A+\bar{B} \quad / \quad \bar{B}+A$

அல்லது



(O2 புள்ளிகள்)


(iii) A, B, C என்ற வரிச்சூல்களைப் பிரீடிஷைத் தினணக்கம் என்க. முடியி, பின்னால் வேறுபோட்டதாகவுடைய நடவடிக்கை என்க.

(i) $(A \rightarrow B) \vee (\sim B \vee C)$

(ii) $(A \leftrightarrow B) \wedge (B \wedge C)$


i.

$$(\sim A \vee B) \vee (\sim B \vee C)$$



அல்லது


$$\sim(A \wedge \sim B) \vee (\sim B \vee C)$$



(02 புள்ளிகள்)


ii.

$$\sim(A \oplus B) \wedge (B \wedge C)$$




அல்லது

$$\left(((A \wedge B) \vee (\sim A \wedge \sim B)) \wedge (B \wedge C) \right)$$

**அல்லது**

$$\left(((\sim A \vee B) \wedge (\sim B \vee A)) \wedge (B \wedge C) \right)$$



(02 புள்ளிகள்)

Department of Examinations - Sri Lanka

- க. (iv) பின்முறை வார்த்தைகள் தீவிரமாகவும் கொண்டுவர வேண்டும் நிலங்களின் அளவுகளை விட்டது.
- ஒர் ஆண்டு காலத்திலிருந்துமாது நிலங்களைக் கொண்டு குற்றாய்வை கூடுதலாக நிறுத்தி விடுவது என்று கூறுவதைப்பற்றியிருப்பதாகத் தீவிரமாகக் கொண்டுவர வேண்டும்.
 - நோய்க்கூடி புரியாததன் காரணமாக தூயியிடுதல் குடும்ப நோய்க்கூடிகளை மூற்று வீரப்பிரதீர்ஜ்ஞர்.
 - நாட்டிலே அனுநூல் நூல்களை விட்டுவதை குற்றாய்வை கூடுதலாக பிராந்தியங்களிலிருந்து ஏற்படுவதைப் பற்றி நிலநிலை உடை அந்தாய்வுகளும்.

i. சமுதாயப் போலி

- ஓர் அணு எனும் தனியனுக்கு பொருந்துகின்ற தன்மையினை அவ்வாறான தனியன்களைக் கொண்ட முழுமைக்கும் பொருந்தும் என கூறுவதனால் சமுதாயப்போலி ஏற்பட்டுள்ளது.
- (03 புள்ளிகள்)

ii. காகதாலியப் போலி

- மழை பெய்தமைக்கு தொற்று நோய் ஏற்பட்டமை காரணம் எனக் கூறப்படுவதால் காரணமில்லாத ஒன்று காரணம் எனக் கருதப்படுவதனால் இங்கு காகதாலியப் போலி ஏற்பட்டுள்ளது.
- (03 புள்ளிகள்)

iii. ஆள்நியாயப் போலி

- அவர் நிகழ்த்திய உரை சரியா பிழையா என நியாயப்படுத்தாது அவரது நண்பர்களின் நடத்தையினை சுட்டிக் காட்டி அவரது உரையினை அர்த்தமற்றதெனக் கூறுவதால் ஆள்நியாயப் போலி ஏற்பட்டுள்ளது.
- (03 புள்ளிகள்)

போலியை கிணங்காணல் - 02 புள்ளி

விளக்குதல் - 01 புள்ளிகள்

- (v) (i) கண்ணிருந்துக் கண் மாடும் பல்லுக்கிழவு கூடி விடுதலை கொண்டிருப்பதாகக் கொண்டு விடுதலை போலியை கிணங்காணல் கூறுவதால் ஆள்நியாயப் போலி ஏற்பட்டுள்ளது.
- (ii) நீர்மாதிரிகளைப் பிரதான நாட்டியை குற்றாய்வை கூடுதலாக விடுதலை.

i. பழிக்குப் பழி தண்டனைக் கொள்கை

- குறித்த ஒரு குற்றம் தொடர்பாக பாதிப்புக்குட்பட்டவர் பெற்ற அதே பாதிப்பினை குற்றம் நிகழ்த்தியவரும் பெறும் வகையில் வழங்கப்படும் தண்டனையே பழிக்குப் பழி தண்டனை ஆகும்.

உதாரணம் : கொலைக்குற்றம் புரிந்தவருக்கு மரண தண்டனை வழங்குதல்.

(04 புள்ளிகள்)

விளக்குதல் - 02 புள்ளிகள்

உதாரணம் - 02 புள்ளி

ii. சந்தர்ப்ப சாட்சியம்

- குறித்த ஒரு குற்றம் தொடர்பாக விசாரணைக்குட்பட்ட விடயங்களிலிருந்து ஓர் அனுமானத்திற்கு வருவதற்கு நேர் சாட்சியங்கள் தவிர்ந்த அக்குற்றத்துடன் தொடர்புடைய ஏணைய சாட்சியங்கள் சந்தர்ப்ப சாட்சியங்கள் ஆகும்.

உதாரணம் :

X என்பவரை Y என்பவர் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கு விசாரணை ஒன்றில், X க்கும் Y க்கும் நீண்ட காலமாக நிலவிய பகைமை, X இன் மரணத்திற்கு சற்று முன்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதெனக் கருதப்படும் ஆயுதத்தினை Y மறைத்து வைத்திருக்க முயற்சித்தமை போன்றன சந்தர்ப்ப சாட்சியங்களாகும்.

(03 புள்ளிகள்)

உதாரணத்துடன் விளக்குதல்

- 03 புள்ளிகள்

Department of Examinations

பகுதி III

7. (ஆ) (i) சோதனை விளைவுகளை அறிய வேண்டுமென்று என்றால் என்ன எழுதுவது தொகையானது தோகை வேறுபடுகிறது.

- i. அனுபவ விஞ்ஞானம் என்பது அனுபவ நேர்வுகளை அனுபவ முறைகள் மூலம் ஆய்வு செய்யும் அறிவுத்துறைகள் ஆகும். இவை பகுத்தறிவையும், புலக்காட்சியையும் அடிப்படையாகக் கொண்டவை. உதாரணம் :-

இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம்

(02 புள்ளிகள்)

அனுபவீதியற்ற விஞ்ஞானம் என்பது பகுத்தறிவை மட்டும் பயன்படுத்தும் அறிவுத்துறைகள் ஆகும்.

உதாரணம் :-

கணிதம், அளவையியல்

(02 புள்ளிகள்)

(ii) (ஆ) போடு. சோதனை விளைவுகளுக்கு என்ன என்பது என்பது என்பது?

அனுபவச் சோதனைகள் மூலம் பொய்ப்பித்தலுக்கு இடமளிக்கக்கூடிய ஆய்வுத்துறைகளே அனுபவ விஞ்ஞானம் என காள் பொப்பர் அடையாளப்படுத்தினார்.

(02 புள்ளிகள்)

(iii) விஞ்ஞானத்தில் எப்படித் தமிழ் மற்றும் ஜெர்மானி முறையியல்களுக்கு இல்லா பரிசீலனை வேறுபடுவது என்பதை.

- விஞ்ஞானத்தில் பொது முடிவு அல்லது பொதுமையாக்கத்திலிருந்து அதில் உள்ளடங்கும் தனி நேர்வுகளைப் பற்றிய முடிவை உட்கிடையாக அனுமானித்தல், உய்த்தறி முறையியல் ஆகும். இது தரப்பட்ட தரவுகளிலிருந்து உட்கிடையாக முடிவினைப் பெறுவதாகும்.
- விஞ்ஞானத்தில் அவதானிக்கப்பட்ட பல தனி நேர்வுகளிலிருந்து அவை உள்ளடங்கும் முழுமைக்குமான பிறிதோர் பொது முடிவினை அனுமானித்தல் தொகுத்தறி முறையியல் ஆகும். இது தரப்பட்ட தரவுகளுக்கு அப்பாற் சென்று நிகழ்த்துவடன்கூடிய முடிவினைப் பெற்றுத்தரும்.

(02 புள்ளிகள்)

(iv) நிறைவேலை கூடுதலை நிறைவேல் விழுவினா போடுவதானால் நிறை வேலை கூடுதலை நிறைவேலை கூடுதலைப் போடுவதற்கு என்பதுமை படித்துக்கொடுவதற்கும் கால்வித்துப் பிரிவு கூடுதலை போடுவதை இருந்து கூடுதலை நிறைவேலை விழுவிட்டது என நிதிக்குடியிடம் செய்யுமால் ஒரு விவரம் அதைப் போடுவதற்குமா? ஆக?

பரிசோதனை

(01 புள்ளி)


- நிறையில் வேறுபட்ட உலோகக் குண்டுகளைத் தெரிவு செய்து தனது சோதனைக்கு உட்படுத்தியமை.
- கலிலியோவினால் திட்டமிடப்பட்டு பீசா நகரின் சாய்ந்த கோபுரத்தினை தெரிவு செய்து அதிலிருந்து உலோகக் குண்டுகளை விழுவிட்டமை.
- சிந்தனைப் பரிசோதனை வழியே ஒழுங்கமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனை.

(03 புள்ளிகள்)

(v) உளவியல், இயற்கை விஞ்ஞானம் மற்றும் தொடர்பு விஞ்ஞானம்?

- உளவியல் ஒருங்கே இயற்கை விஞ்ஞான மற்றும் சமூக விஞ்ஞானப் பண்பினைக் கொண்டதாகும்.
- உளவியல் இயற்கை விஞ்ஞானத்தில் பயன்படுத்தப்படுகின்ற பரிசோதனை முறைகளைப் பயன்படுத்துவதுடன் உடற்கூற்றியல், நரம்பியல் என்பவற்றுடன் தொடர்புபடுத்தி ஆய்வுகளை மேற்கொள்கின்றமை உளவியலின் இயற்கை விஞ்ஞானப் பண்பைக் காட்டுகின்றது.
- மேலும் வில்கம் வூண்ட் என்பவரின் உளவியலுக்கான ஆய்வு கூடத்தை ஸ்தாபித்தமையையும் உளவியலின் இயற்கை விஞ்ஞானப் பண்பினை வெளிப்படுத்துகிறது.
- உளவியல் மனித சமூகத்தின் இடைவினைத் தொடர்புகள் பற்றி ஆய்வு செய்வதுடன் மனிதனின் எண்ணாங்கள், மனப்பாங்குகள், மனவெழுச்சிகள், ஆளுமைகள், நடத்தைக் கோலங்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்கின்றமை உளவியலின் சமூக விஞ்ஞானப் பண்பை காட்டுகின்றது.

(02 புள்ளிகள்)



8. (ii) விஞ்ஞான மேற்கொள்ளவில்லை விடையைத் தீர்த்தி கால்விவரின் பயன்பாட்டுக் குற்றப்பிரிவினை ஏடுத்துக்கொள்ள சூழ்நிலை, மூலங்கள், முறைகள் பிரிவை விடையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அறியும் பற்றிக் காற்றுக்கண்டிக்க.

- விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் கருவிகளின் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட வகையில் விஞ்ஞான சோதனைகளின் போது விஞ்ஞானத்தில் கருவிகளின் பயன்பாடு முக்கியம் பெறுகின்றது.
- விஞ்ஞானத்தில் நுண்ணிய பொருட்களை சோதிப்பதற்கு நுணுக்குக் காட்டி பயன்படுகின்றது.
- ஒரு நுணுக்குக் காட்டியினால் $\frac{1}{100}$ cm வரை அளவிட முடியும். மிகவும் நுணுக்கமான நுணுக்குக் காட்டியினால் $\frac{1}{1000}$ cm வரை துல்லியமாக பிழையின்றி அளவிட முடியும்.
- உயிரணுக்கள் தொடர்பான பல்வேறு கருத்துக்களை உருவாக்குவதற்கு லூயிபாஸ்டர் போன்றோருக்கு நுணுக்குக் காட்டியின் பயன்பாடு முக்கியம் பெற்றது.
- இவ்வாறான நுணுக்குக் காட்டியின் வளர்ச்சியானது உயிரியல் விஞ்ஞானங்களின் துறிதமான வளர்ச்சிக்கு வழிகோலியது.
- நுண்பாக உயிரியல், மூலக்கூற்று உயிரியல் போன்ற விஞ்ஞானப் பிரிவுகள் நுணுக்கமான கருவிகையாட்சியினால் தோற்றம் பெற்ற நவீன உயிரியல் விஞ்ஞானப் பிரிவுகள் ஆகும்.

(04 புள்ளிகள்)

- தொலைநோக்கி நவீன பெளதீகவியலிலும் பெளதீக விஞ்ஞானத்திலும் அடிப்படைக் கோட்பாடுகளை உருவாக்குவதில் வெற்றி கண்டது.
- கொப்பனிக்களின் சூரியமையக் கோட்பாட்டை நிருபிப்பதற்கு கலிலியோவுக்கு உதவியது தொலைநோக்கியாகும்.
- கலிலியோ தனது ஆய்வுக்களை உருவாக்கிய தொலைநோக்கி மூலம் பல்வேறு வானியல் அவதானங்களையும் ஆய்வுகளையும் நிகழ்த்தினார்.
- அதன் வழியே கலிலியோவினால் சந்திரனில் குன்றுகள் குழிகள் இருப்பது அவதானிக்கப்பட்டது, சூரியனின் மேற்பரப்பு அவதானிக்கப்பட்டது.
- வியாழக் கிரகத்தை சந்திரனுக்கிடையே கண்டுகொண்டார்.
- வியாழனுக்கு நான்கு உபகோள்கள் இருந்தமையைக் கண்டுபிடித்தார்.
- சூரியனுக்குச் சொந்தமான நட்சத்திர மண்டலம் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களால் நிரம்பியிருந்தமை அவதானிக்கப்பட்டது.
- இவை இன்று விண்வெளி விஞ்ஞான வளர்ச்சிக்கும் வானியலில் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது.
- நியூற்றனின் புவியீர்ப்புக் கோட்பாட்டை உருவாக்கிக் கொள்ள தொலைநோக்கியினால் வெளிப்படுத்தப்பட்ட வான்பொருட்கள் தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகள் அடிப்படையாக அமைந்தன.

(04 புள்ளிகள்)

(ii) விளக்கும் முறையைப் பலவு திட்டங்களை கேட்கி கொண்டு உதவுகளை முறைப்படுத்து.

(i) தாவு விளக்கப்படும் விளக்கம்

- ஆராய்ச்சி அல்லது பகுப்பாய்வு செய்வதற்காக சேகரிக்கப்பட்ட தகவல்களும் புள்ளி விபரங்களும் தரவுகள் எனப்படும்.
- தரவுகளைச் சேகரித்து ஒழுங்குபடுத்தி, தரவுப் பகுப்பாய்வு செய்தல், பொருள் விளக்கமளித்தல், தீர்மானத்திற்கு வருதல், என்பவற்றுடன் தொடர்புடைய விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகள் தரவுவிபரிப்பும் விளக்கமும் ஆகும். இதனை விபரணப் புள்ளிவியலில் காணலாம்.

உதாரணம் :

க.பொ.த (உ / த) பரீட்சைப் புள்ளிகளைத் தரவுகளாகக் கொண்டு முன்வைக்கப்படும் விபரிப்புகளும் விளக்கமும்.

(02 புள்ளிகள்)

(iii) தொழில் முறை பொறுப்பு | புள்ளி

- யாதாயினும் ஒன்றின் பண்பினை அளவுறீதியாக குறிப்பிடுமிடத்து அளவு ரீதியான தரவுகிடைக்கப்பெறும்.

உதாரணம் :

நிறையின் அளவு 60 Kg, வெப்பநிலை 100 °C

யாதாயினும் ஒன்றின் பண்பினை குணாம்ச ரீதியாக வெளிப்படுமிடத்து பண்பு ரீதியான தரவுகிடைக்கப்பெறும்

உதாரணம் :

சிவப்பு, சூவை, அழுகு

- அளவு சார் தரவுகள் அளவிடக்கூடியதாகவும் ஒப்பிடக்கூடியதாகவும் அளவீட்டு முறைகளுக்கு (சராசரிகள்) உட்படுத்தக்கூடியதாகவும் அமையும். மாறாக பண்புசார் தரவுகள் வெறுமனே ஒர் விவரணமாகவே அமையும்.

(02 புள்ளிகள்)

(iv) தொழில் முறைப்பிப்புள்ளி | பொறுப்புவாக்கம்

- விஞ்ஞானத்தில் பெறப்படும் பொது முடிவு அதில் உள்ளடங்கும் ஒவ்வொரு தனியன்களையும் உறுதியாக விளக்கிக் காட்டக்கூடியதெனின் அது நிறைப் பொதுமையாக்கம் ஆகும்.

உதாரணம் : உயிரினங்கள் அனைத்தும் உயிர்வாழ்வதற்கு ஒட்சிசன் அவசியமாகும்.

- விஞ்ஞானத்தில் பெறப்படும் பொது முடிவு அதில் உள்ளடங்கும் ஒவ்வொரு தனியனுக்கும் உறுதியாக விளக்கிக் காட்டாது சராசரி விகித அடிப்படையில் அமையும் பொதுமையாக்கம் புள்ளிவிபர பொதுமையாக்கம் ஆகும்.

உதாரணம் :

புகைப்பிழப்பவர்களில் 60% மாணோர் இருதயப் புற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

(02 புள்ளிகள்)

(iv) தீவிரவாய்க்கால மற்றும் நிஜமான நிகழ்வுகள்

- விஞ்ஞானி பரிசோதனை சார் விடயங்களை முன்கூட்டியே திட்டமிட்டு நேர்வுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளும் சோதனைமுறை நிஜமான பரிசோதனை ஆகும். இது ஆய்வு கூடத்தில் யதார்த்தமாக மேற்கொள்ளப்படும்.

உதாரணம் :


ஓளித்தொகுப்புப் பரிசோதனை

- விஞ்ஞானி பரிசோதனை சார் விடயங்களை தனது மனதில் உருவகித்து அவர் அந்த தனது பரிசோதனை இவ்வாறு தான் அமைய வேண்டும் என்பதை தனது மனக்கள் முன் காணுகின்ற சோதனை சிந்தனைப் பரிசோதனை ஆகும். பொதுவாக நிஜமான பரிசோதனையை நிகழ்த்துவதற்கு முன் விஞ்ஞானிகள் இவ்வாறான சிந்தனைப் பரிசோதனைகளை நிகழ்த்துவர்.

உதாரணம் :

கலிலியோ பொருள் ஒன்று நிலத்தில் விழும் வேகத்திற்கும் அதன் நிறைக்கும் எதுவிதத் தொடர்பும் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு தனது பரிசோதனை இப்படித்தான் அமைய வேண்டும் என முதலில் சிந்தனைப் பரிசோதனையின் வழியே நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

(02 புள்ளிகள்)



9. (a) "வாயு வாய்த் தாவு மற்றும் வாய்வார் பகுப்பையை விளக்குவதை அடிக்காண்து நூலாக பார்த்து விடுவது என்றால் ஆசிரியமாக இருக்குமா?" எதிர்க்கொள்ள தீர்த்து விடக்கூடு. (08 புள்ளிகள்)

- எண்ணிக்கை அல்லது அளவீட்டு அடிப்படையில் முன்வைக்கப்படும் தரவுகள் அளவுசார் தரவுகள் ஆகும். இவ் அளவுசார் தரவுகள் புள்ளிவிபரத் தரவுகளாக அமையும்.
- அளவுசார் தரவுகள் புள்ளிவிபரவியல் ரீதியான அளவீட்டு முறைகளைப் பயன்படுத்தி அளவுசார் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும். இதற்காக மையநூட்ட அளவீடுகள் சார்பு, இட, அமைவு அளவீடுகள், விலகல் அளவீடுகள், இணைபு அளவீடுகள் போன்ற அளவீட்டு முறைகள் பயன்படும்.
- சமூக விஞ்ஞானத்தில் பண்புசார் இலட்சணமானது அளவு ரீதியாக மாற்றப்பட்டு புள்ளிவிபரவியல் செயன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றது.
- வெவ்வேறான பண்புகளைக் கொண்டதாக சமூக நேர்வுகள் மற்றும் மனிதர்கள் தொடர்பான ஆய்வுகளை நிகழ்த்தி பொருளாதாரம், அரசியல் ரீதியான விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.
- சமூக விஞ்ஞானங்களில் காணப்படுகின்ற புறவுயத் தன்மையை பேண முடியாமைக்கான பிரச்சினையினை தரவுப் பகுப்பாய்வு நிகழ்த்துவது சாத்தியம் என்பதன் மூலம் ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளதன்று கூறலாம்.
- சமூக ஆய்வுகளில் தற்பொழுதுமாதிரிகளைப்பயன்படுத்திவிளக்கங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பது சமூக விஞ்ஞானம் அளவு சார் பண்புகளுடன் தன்னை இணைத்துக் கொண்டமையே என்று கூறலாம்.
- இவ்வாறான மாதிரிகளைப் பயன்படுத்தி இறுதியில் சமூக விஞ்ஞானம் வரைபடங்கள், கணிப்பீடுகளை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
- தனிநபர் வருமானம், தேசிய வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற பொருளியலில் பயன்படுத்தப்படுகின்ற எண்ணக்கருக்கள் அளவுசார்ந்த தரவு மற்றும் அளவுசார் பகுப்பாய்வு என்பவற்றை உள்ளடக்கியவை என்று கூறலாம்.
- அளவுசார் தரவு திரட்டுதல், அளவுசார் பகுப்பாய்வு முறை போன்ற செயற்பாடுகளுக்கு தற்காலத்தில் அவற்றிற்கே உரித்தான் கணினி மென்பொதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் சமூக விஞ்ஞான கற்றற் பண்புகள் முன்னேறுவதற்கு உதவியுள்ளன.

உதாரணம் :

SPSS (STATISTICS PACKAGE FOR SOCIAL SCIENCES) எனும் மென்பொதி சமூக விஞ்ஞானத்திற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள ஒன்றாகும்.

(08 புள்ளிகள்)

சமூக விஞ்ஞான அறிமுகம் மற்றும் உதாரணத்தை குறிப்பிட 02 புள்ளிகள்

அளவுசார் தரவு சமூக விஞ்ஞான கற்கைகளின் பண்புகள் என குறிப்பிட்டால் ஒரு பண்புக்கு 01 புள்ளி வீதம் 03 புள்ளிகள்.

அளவுசார் பகுப்பாய்வு சமூக விஞ்ஞான கற்கைகளின் பண்புகள் என குறிப்பிடப்பட்ட பண்புகளில் ஒரு பண்புக்கு 01 புள்ளி வீதம் 03 புள்ளிகள்.

(ஆ) ராஜா விஞ்ஞானர்ச்சு பொது தீவிர தொழில் புறவுயத்தினை முறையில் தீவிரமாக இருப்பதற்கு விளைவுகளை விளக்கி.

(இ) உயிர்விதம்

- சமூக விஞ்ஞானத்தில் பொது உடன்பாடு அல்லது புறவுயத்தன்மை குறைவாக இருப்பதற்கு பின்வரும் விடயங்கள் அடிப்படையாக அமைகின்றன.

 1. தரவுகளின் நிச்சயமற்ற தன்மை, தரவுகளின் பண்புசார் தன்மை, தரவுகள் முழுமையாக பொதுமைப்படுத்தப்படாமை.
 2. தரவுகள் கருதுகோள்கள் என்பவற்றுக்கிடையிலான பொதுமைத் தன்மையைப் பேண முடியாமை. கருதுகோள்கள் விரிவானவையாகவும் என்னக்கருக்கள் கவர்பாட்டுத் தன்மையினை கொண்டதாகவும் காணப்படுதல்.

கருதுகோள்களின் உட்கிடைகளால் சாத்தியமான முடிவுகளைப் பெற இயலாமை.

 3. கருத்து முதல், பொருள் முதல் என்ற வகையில் வேற்றுமைகளை நேரடியாக உள்வாங்கும் பிரச்சினை.
 4. சமூக விஞ்ஞான ஆய்வுகளின் போது ஆய்வாளரின் அகவுய தாக்கத்தின் செல்வாக்கு
 5. இயற்கை விஞ்ஞான முறையியலில் வெற்றிகரமாக சமூக விஞ்ஞான ஆய்வில் பிரயோகிப்பதில் உள்ள சவால்கள்
 6. சமூக விஞ்ஞானத்தில் பொது உடன்பாட்டுடன் கூடியதான இனக்கப்பாடொன்றுக்கு வருவதற்கு பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொள்ள நேரிடுகின்றமை.
 7. சமூக விஞ்ஞானங்கள் தமது ஆய்வுகளின் இறுதி விளக்கத்தில் மேற்கொள்வது விளக்கமளித்தலா? விளங்கிக் கொள்ளலா? என்பது தொடர்பாக நிலவுகின்ற வாத, பிரதிவாதங்கள்.

(08 புள்ளிகள்)

(சமூக விஞ்ஞானத்தை அறிமுகம் செய்து உதாரணம் வழங்குவதற்கு 02 புள்ளிகள்)

(சமூக விஞ்ஞானத்தின் புறவுயத்தன்மை தொடர்பில் விடயம் ஒன்றுக்கு 01 புள்ளி வீதம் 06 புள்ளிகள்)

10. (ii) “ஒன்றும் படியாராண் வீரன்று காட்டுவதிலேயில் கூறுகின்ற சிப்ரஸ் விளையியல் மற்றும் ஏற்காடு விளையியல்களில் முறைப்பிழக்கான விளையானதைக்கூற தொழுவினால்” எட்டுச்சுருக்கின்றா? அதை விளையான விளைக்கு.

- ஆம்
- மிக ஆரம்பத்தில் சமூக விஞ்ஞானிகள் என அறியப்படுவர்கள் உதாரணமாக ஒகஸ்ட் கோம்டே, மெக்ஸ் வைபர் போன்றோர் இயற்கை விஞ்ஞான முறையியலை சமூக விஞ்ஞானங்களுக்கு பிரயோகித்து சமூக விஞ்ஞானத்தினை இயற்கை விஞ்ஞான தரத்திற்கு கொண்டு வர முயற்சித்தும் அது வெற்றியளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இயற்கை விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞானம் ஆகிய இரண்டும் இருவேறு அறிவு பாரம்பரியங்களைக் கொண்ட துறைகளாக அடையாளப்படுத்தப்பட்டன. எவ்வாறாயினும் சார்பு வாதத்தின் தோற்றும் பாரம்பரிய முறையியலை விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.
- சார்பு வாதிகளான கவன் மற்றும் பயரபாண் போன்றோரின் கருத்தில் விஞ்ஞானம் கட்டளைப் படிமம் ஒன்றிலோ அல்லது உயர்நிலைக் கோட்பாட்டின் வழியிலோ கட்டியமுப்பப்படுகின்ற ஒன்றாகும்.
- சார்பு கோட்பாடு தூய புலக்காட்சியின் மீது கட்டியமுப்பப்பட்ட தொன்றல்ல,
- அவதானமொழி நிலையான தன்மையுடையதல்ல.
- பாரம்பரிய முறையியல் சிந்தனைகளுக்கெதிரான விமர்சனங்களைக் கொண்ட சார்பு வாதக் கருத்துக்கள் இயற்கை விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞானங்களின் முறையியல்களை மிகவும் அண்மிக்கச் செய்துள்ளன.
- விஞ்ஞான அறிவு வளர்ச்சி பல்வேறு கட்டங்களில் நிகழ்கின்றதொன்றாகும்.
- விஞ்ஞானத்தில் ஒரே துறைசார்ந்த இரண்டு கோட்பாடுகள் இருப்பினும் கூட இரண்டாவது கோட்பாட்டினை முதலாவது கோட்பாட்டிற்கு குறைப்பாக்கம் செய்ய முடியாது.
- விஞ்ஞானத்தின் முன் - பின் கட்டளைப் படிமங்கள் ஒப்பிடப்பட முடியாதவையும் தொடர் தேர்ச்சியற்றவையுமாகும்.
- போல்பயரபாண்டின் கருத்தான “எதுவுமாக அமையட்டும்” என்னும் விளக்கம் முறையியல் தொடர்பான வேறுபாடுகளைத்தகர்த்தெறிந்தது. இந்த நிலையினை சமூக விஞ்ஞானம் சந்தர்ப்பமாக பயன்படுத்தி கட்டளைப் படிமங்களை கோட்பாடாகவும் விளக்கங்களாகவும் முன்வைத்துக் கொண்டன.
- சார்பு வாதிகளின் கருத்தான கட்டளைப் படிமத்தில் அவ்வப்போது நிகழ்கின்ற மாற்றும் இயற்கை விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞானங்களின் முறையியல்களை மிகவும் அண்மிக்கச் செய்துள்ளன.

(08 புள்ளிகள்)

சார்புவாத தோற்றுத்துக்கு முன்னரான நிலை - 02 புள்ளிகள்

சார்புவாத முறையியலின் பின்னரான நிலை (கூன், பயராபாண்) - 06 புள்ளிகள்

(viii) பிள்ளையைப் பற்றி விளக்கு:

- (i) இருந்தும் பொள்ளுவது விளக்கு:
- (ii) செயற்பாட்டு விளக்கு:

i. நோக்குக் கொள்கை விளக்கம்

- யாதாயினும் ஓர் இறுதி விடய நோக்கத்தின் வழியே தெளிவுபடுத்தப்படுவது இவ்விளக்கமாகும்.
- சமூக மற்றும் உயிரியல் விஞ்ஞானங்களில் காரண காரியமற்ற விளக்கங்களில் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் விளக்கங்கள் நோக்குக் கொள்கை விளக்கமாக அமைகின்றது.
- இதன் பிரதான பண்பு என்னவெனில் இங்கு காரியம் முந்தியதாகவும் காரணம் பிந்தியதாகவும் குறிப்பிடப்படும்.

உதாரணம் : அந்த தாய் உயிர் வாழ்வது தன் குழந்தைக்காகவே

(02 புள்ளிகள்)

i. செயற்பாட்டு விளக்கம்

- யாதேனும் ஒரு செயற்பாட்டினை முன்மாழியும் நோக்கில் முன்வைக்கப்படும் விளக்கம் செயற்பாட்டு விளக்கமாகும்.
- உயிரினம் ஒன்றின் ஒவ்வாரு புலன் உறுப்புக்களும் அவ்வாறு இருப்பதன் நோக்கம் என்ன? என வினவப்படுமாயின் அந்தந்தப் புலன் உறுப்புக்களினால் நிகழ்த்தப்படுகின்ற செயற்பாடுகளின் வழியே முன்வைக்கப்படும் விளக்கம் செயற்பாட்டு விளக்கமாகும்.

உதாரணம் :

மனித உடலில் கல்லீரல் என்னும் உறுப்பின் செயற்பாடு யாது? எனும் வினாவுக்கு உணவு சமிபாட்டைவதற்கே எனக் கூறுவது இவ்வாறான விளக்கமாகும்.

(02 புள்ளிகள்)

விளக்குதல்

- 01 புள்ளி

உதாரணம்

- 01 புள்ளி

(ix) “நூல் விஞ்ஞான நூலாக பிள்ளையைப் பற்றி” இப்பொதுபாக நடத்தப்படுவதாகவும் பொறிப்பிடிகள்,

- சமூக விஞ்ஞானங்கள் பொதுவாக வெவ்வேறு நடத்தைகளுடன் தொடர்புபட்ட ஓர் ஆய்வு துறையாகும்.
- நடத்தைக் கோலங்கள் பல்வகைத் தன்மையானதாகவும் வேறுபட்ட விளக்கங்களை முன்வைக்கின்றவையாகவும் இருப்பதால் இந்த விளக்கங்களின் வழியேயான தரவுகள் சந்தர்ப்பத்திற்கேற்ப மாறுபடுகின்ற தன்மையினைக் கொண்டவையாக உள்ளன. இதன் விளைவாக தரவுகளுக்கிடையே ஸ்திரத்தன்மையைப் பேண முடியாது.
- சமூக விஞ்ஞானத் தரவுகளுக்கிடையில் “பொதுமை” என்னும் எண்ணக்கரு தொடர்பில் ஏற்படும் பிரச்சினை தரவுகள் நிலையானவையல்ல என்பதைக் காட்டுகின்றன.

உதாரணம் : நான் இப்போது பகிடி ஒன்றைக் கூறும் போது சிலர் சிரிக்கலாம், சிலர் அழலாம், சிலர் கோபப்படலாம்.

- மனித நடத்தைகளைக் கட்டுப்படுத்தி பரிசோதனைக்குட்படுத்த முடியாமையினால் நிலையான தரவுகளைப் பெற்றுமுடியாமை.
- நடத்தை சார் அவதானிப்பு, அதன் பெறுமானம் அந்த நடத்தைக்கு பின்னாலுள்ள நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் என்பவற்றை சரியாக விளங்கிக் கொள்வதில் ஏற்படும் இடர்பாடு என்பவற்றாலும் தரவுகளின் நிலையான தன்மை பேணப்பட முடிவுதில்லை.
- ஆய்வாளனின் விருப்பு, வெறுப்பு, பக்கச்சார்பு என்பன அவதானிப்பு செயற்பாட்டில் தாக்கம் செலுத்துகின்றமையால் ஆய்வாளர்களுக்கிடையே ஒருமித்த கருத்துடனான நிலையான தரவுகள் பெற்றுமுடியாமை.
- சமூக விஞ்ஞானத் தரவுகளுக்கு ஓர் உறுதியான அடிப்படை இல்லாமையும் கூட சமூக விஞ்ஞானத் தரவுகள் நிலையானவை அல்ல என்பதற்கு சான்றாகும்.
- காலத்துக்கு ஒவ்வாத தரவுகளைப் பயன்படுத்தி விளக்கங்களை முன்வைப்பதும்கூட சமூக விஞ்ஞான தரவுகள் நிலையானவை அல்ல எனும் நிலைக்கு இட்டுச் செல்லுகின்றது.
- எனினும் தற்போது சில சமூக விஞ்ஞானங்களில் பண்புசார் விடயங்கள் அளவீட்டு ரீதியாகப் பெறப்பட்டு புள்ளிவிபரவியல் அளவீட்டு முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றமை தரவுகளின் நிலையான தன்மையை பேண உதவுகின்றன.

(04 புள்ளிகள்)

Department of Examinations Sri Lanka

11. (அ) “நூறு அபிவிருத்தியில் நூறு உடனடிகளை விடுவதைப் பிடித் தயவுசூழ்வாலே”

- சமூக ஊடகம் என்பது பொதுவாக சமூகத்துக்கு தகவல்களை வழங்குகின்ற ஒரு வழிமுறையாகும். சமூக ஊடகம், அச்சு ஊடகம், புலக்காட்சி ஊடகம், செவிமடுக்கும் ஊடகம் எனப் பல்வேறு வகையாக உள்ளது எனலாம்.
- இவை அனைத்தினதும் பிரதான நோக்கம் என்னவெனில் சமூக வளர்ச்சியினை நோக்கிக் கொண்டு பிழையற்ற தரவுகளை வழங்குவதும், சமூக அபிவிருத்தி நோக்கிலான குறிப்பாக பொருளாதார அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி, சுகாதார அபிவிருத்தி போன்ற பல்வேறு சமூகக் கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்வதுமாகும்.
- சமூக ஊடகங்கள் சமூக அபிவிருத்தியின் முக்கிய பங்காக இருக்கின்ற நல்லிணக்கம், சமூக ஒற்றுமை என்பவற்றை உயர் நிலையில் பேணிக் கொள்வதற்கான சமய உரையாடல்கள், நல்லிணக்கச் செயற்பாடுகள் போன்றவற்றை ஒளி, ஒலி வாடில் பிரபல்யப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- பேரிட்ர் காலத்தில், தொற்று நோய் அபாயகரமான சூழ்நிலையில் மக்களின் நலனுக்காக வெவ்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நோய்த்தடுப்பு விளம்பரங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்திய விழிப்புணர்வு உள்ளீர்தியான சமூக மாற்றத்திற்கு காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- எவ்வாறாயினும் சமகாலத்தில் சமூக ஊடகங்களின் முறையற்ற பாவனை சமூக அபிவிருத்தியினை கேள்விக்குறியாக்கியுள்ளது. திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை வழங்குவது, கலாச்சார மற்றும் சமய நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவது, சமூக ஒழுக்க மரபுகளை மீறுவது போன்ற விழுமியமற்ற செயல்களில் ஈடுபடுவது கவலைக்குறியதாகும்.
- அச்சுறுத்தல், முறையற்ற பணப்பிரயோகம் போன்றவையும் இன்று சமூக ஊடகங்களில் அதிகமாவே உள்ளதனால் சமூக ஊடகங்கள் சமூக அபிவிருத்தியில் அக்கறை செலுத்துதற்கு தயங்குகின்றன எனலாம்.

(04 புள்ளிள்)

கருத்துக்களை முன்வைப்பதற்கு**விமர்சனம்****- 03 புள்ளிகள்****- 01 புள்ளி**

(ஆ) “நூறு வினாக்கலாக்களைப் பிடிப்பதைப் பார்வை செய்துவிட பொறுத்துவாயும்”

((இ) நிலைகள்)

- மனிதனின் இருப்புடன் பிரதானமாக தொடர்புபடுகின்ற காரணி உணவாகும். இவ்வுணவானது உற்பத்தி செய்கின்ற முறைகள் எல்லாத்தர மக்களுக்கும் பொருந்துகின்றதாகவே நிகழ்த்தப்படல் வேண்டும். உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் உணவு கிடைப்பதென்பது மிக அரிதாக நிகழ்கிறதொன்றாகும். இந்த நிலையிலிருந்து மீள வேண்டுமாயின் உணவு வீணாவதைத் தடுப்பதே மனிதனின் மிக அடிப்படைப் பொறுப்பாகும்.

- சமகாலத்தில் பிரயோக ரீதியாக உணவுப் பண்டங்களின் விலையினை நிலையாகப் பேணுவதற்காக உணவுப் பண்டங்கள் வீணாக்கப்படுகின்றன. சில நாடுகளில் உணவு நுகர்வோருக்கு மீதமாக இருக்கும் அதே நேரம் சில நாடுகளில் போதுமான உணவுப் பங்கீடு நிகழ்த்தப்படாமல் பட்டினிநிலை ஏற்படுகின்றது.
- உணவினை அடிப்படையாகக் கொண்டு சமகாலத்தில் நிகழ்கின்ற உணவு வீணாவதை குறைப்பதற்காக செயற்படுவது குறித்த துறையுடன் தொடர்புபட்டவர்களின் பொறுப்பாகும்.
- சமகாலத்தில் உணவுப் பற்றாக்குறைக்கு பிரதான காரணமாகக் கூறப்படும் விடயம் நாடுகளுக்கிடையே நிலவுகின்ற ஏற்றத்தாழ்வு நிலையாகும்.
- உணவுப் பாதுகாப்பு பற்றிய அறிவு, உணவு பதப்படுத்தல் பற்றிய அறிவு என்பவற்றை சமகால மனிதனுக்கு புரியவைப்பதானது அவனுக்கு பொறுப்புடன் கூடிய வகையில் உணவுப் பண்டங்களை கையாளக்கூடிய ஆற்றல் கிடைக்கப் பெறும்.
- உணவு முகாமைத்துவம் சமூகத்தின் ஒட்டுமொத்தமான உணவுப் பாவனைப் பற்றிய பொறுப்புக்கூறல் மற்றும் அரசு மற்றும் அரசு சார்பற் ற நிறுவனங்களின் (NGO) கூட்டு உருவாக்கம் விழிப்புணர்வு போன்றவை சமகால மனிதன் உணவுப் பாதுகாப்பு தொடர்பான தனது அதீத கவனத்தைச் செலுத்துவதற்கு வழிவகுக்கும்.

(06 பள்ளிகள்)

(iii) சுதேச வைத்திய முறை வீணாவும், நாளை முறையும் வைத்திய பொறுப்புக்கு வழிவகுக்கும்.

- சுதேச வைத்திய முறை இலங்கையின் பாரம்பரிய உரிமைகளில் ஒன்றாகும். பின்பு இது ஆயுள்வேத விஞ்ஞானத்திற்கு குறைப்பாக்கம் செய்யப்பட்டது. ஆரோக்கியமான வாழ்விற்கு சுதேச வைத்திய அறிவினை உபயோகிக்கும் விதம் பல்வேறு வகையினதாகும். இங்கு வாதம், கபம், பித்தம் என்பவற்றை சமமாக பேணுவதன் மூலம் நோய்களைக் குணப்படுத்தல் சுதேச மருத்துவத்தின் அடிப்படையாகும்.
- அவ்வகையில் ஆரோக்கியமான வாழ்விற்கு
 1. முதலில் சுதேச வைத்தியம், முறையான உணவு நுகர்வின் வழியே உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுப் பழக்கங்களிலிருந்து எம்மை விடுவிக்கின்றது.

உதாரணம் : அதிக குளிரான, அதிக உஷ்ணமான, கோதுமை கலந்த பொருட்கள், கொழுப்புணவுகள் நுகர்வதை வெகுவாகத் தடுக்கிறது.

 2. நாளாந்த உடற்பயிற்சியின் மூலமாக உடல் நலத்தின் நிலைப்பாட்டினை விருத்தி செய்யும் அதே நேரம் யோகா பயிற்சி, தியானம், நற்சிந்தனைகளை செவிமடுத்தல் போன்றவற்றின் மூலம் உள்ளீதியான ஓர் சீர்மை நிலைக்கு வழி கோலுகிறது.
 3. மருந்து வகைகளான (மூலிகைகளால் ஆக்கப்பட்டவை) சூரணம், கசாயம் போன்றவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் மேலைத்தேய வைத்திய முறையில் மருந்துகளினால் உடலில் ஏற்படுகின்ற பக்க விளைவுகளைத் தடுக்கின்றது.
 4. எண்ணெய்க் குளியல், மருத்துவ நீரினை, இலைகளை அவித்து நீராடுல் போன்ற செயற்பாடுகளின் வழியே தொற்று நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

5. சமகாலத்தில் ஏற்பட்டுள்ள உலகளாவிய தொற்று நோயான கொவிட் - 19 பரவலின் போது சுதேச வைத்தியம் பாரியளவிலான பங்களிப்பினை மூலிகை மருந்தின் வாயிலாக நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இதற்காக தேசிக்காய் இலை, கொத்தமல்லி மற்றும் சில மூலிகைகள் தாவரங்களைப் பயன்படுத்தி சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
6. சுதேச வைத்தியமும் கூட தனிமைப்படுத்தல் என்னும் தொற்றுநோய் பரவல் தடுப்பினை ஊக்குவித்ததுடன் ஆரோக்கியமான நல்வாழ்வு மற்றும் விரைவாக குணமாதல் என்பவற்றை ஊக்குவிப்பதுடன் செலவு குறைவுடன் சுடிய நல்வாழ்வு சிகிச்சை முறைகளை சுதேச வைத்தியம் வலியுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
7. மேலைத்தேய மருத்துவர்களால் கைவிடப்பட்ட சில நோய்களுக்கான சிகிச்சைகள் சுதேச வைத்தியர்களின் சிகிச்சையினால் குணமாக்கப்பட்டுள்ளதை இங்கு குறிப்பிடத்தக்கது. இது சுதேச மருத்துவம் மனிதனின் ஆரோக்கிய வாழ்வில் எவ்வான அக்கறையினை கொண்டுள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
- உதாரணம்: புற்றுநோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள்
- எவ்வாறாயினும் சுதேச வைத்திய முறை நீண்ட கால குணமாக்கல் படிமுறைகளைக் கொண்டதெனவும் பத்தியம் காத்தல், சில நோய்களுக்கு சத்திரிசிகிச்சை முறை வழங்கக்கூடிய நுட்பமுறைகள் குறைவாக உள்ளதை சுதேச வைத்திய முறையை நாடுவது மக்களால் தவிர்க்கப்படுவதும் இங்கு குறிப்பிடப்படுகிறது.
 - சில சுதேச வைத்தியர்களின் சிகிச்சை தொடர்பான உளப்பாங்கும் கூட மக்கள் சுதேச வைத்தியத்தை நாடாமல் இருப்பதற்கு காரணங்களாக கூறப்படுகின்றது.

(06 புள்ளிகள்)

சுதேச மருத்துவத்தின் பயன்பாடுகள்
பரிசீலித்தல்

- 04 புள்ளிகள்
- 02 புள்ளிகள்

கீழ்க்கண்ட